

ஆண்டு முழுவதும் ஒரே விலை! தக்காளியைத் தகதகக்க வைக்கும்.. மதிப்புக் கூட்டல் மகாத்மியம்..



ஒரு கிலோ தக்காளியின் விலை 60 ரூபாய் வரை அதிகரிப்பதும்.. அடுத்த சில வாரங்களிலேயே 'தரை ரேட்' எனும் அளவுக்கு சடாரென சரிந்து, கிலோ 50 பைசாவிற்றக்கூட கொள்முதல் செய்ய ஆள் இல்லாத நிலை ஏற்படுவதும்.. தக்காளி விவசாயத்தில் பல ஆண்டுகளாகவே வாடிக்கையான விஷயமாகிவிட்டது!

பறிப்புக் கூலிக்குக்கூட கட்டுப்படியாகாத நிலையில், தக்காளியைக் கூடை கூடையாகக் குப்பையில் கொட்டுவதும், தக்காளித் தோட்டங்களில் அப்படி அப்படியே ஆடு, மாடுகளை மேய விடுவதும் ஆண்டு தோறும் நடந்து வரும் அவலம்!

இதற்குத் தீர்வே இல்லையா? என்று புலம்பும் விவசாயிகள்,

குளிப்பதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதும் ஆண்டுக் கணக்காக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இதற்கு நடுவே.. ஆதார விலையும் வேண்டாம்.. கிட்டங்கியும் வேண்டாம். விவசாயிகள் கொஞ்சம் மெனக்கெட்டாலே போதும்.. மதிப்புக்கூட்டல் மூலம் நஷ்டத்தைத் தவிர்த்து லாபத்தைக் கூட்டலாம். என்று நம்பிக்கை ஊட்டுகின்றனர் தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மையத்தினர்.

இந்த மையமும், தர்மபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகப் பிரிவும் இணைந்து, தக்காளியில் மதிப்புக் கூட்டல் தொழில்நுட்பத்தைச் சொல்லிக் கொடுப்பதற்காக கடந்த மாதம் பயிற்சி முகாமிற்க்கு ஏற்பாடு செய்திருந்தனர். வேளாண் அறிவியல் மைய இணைப் பேராசிரியர்

ஜான்சிராணி, தக்காளியைக் கொண்டு ஜாம், மதிப்புக் கூட்டல் பொருட்களைத் தயாரிக்கும் விதங்களை செய்முறை விளக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார்.

தக்காளிக்கு வருடம் முழுவதும் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை. கணக்குப் பார்த்தால், பல நேரங்களில் நஷ்டம்தான் அதிகமாக இருக்கும். விவசாயிகளைப் பொறுத்தவரைக்கும் விளைந்ததை அப்படியே சந்தையில் விற்கணும் என்று தான் நினைக்கிறாங்க. அதற்க்கு மேல் யோசிப்பதேயில்லை. இந்த மனநிலைதான் நஷ்டத்திற்க்கு காரணம். விலை குறையும் போது சாலையில் கொட்டி வீணாக்குவதற்க்குப் பதிலாக.. கொஞ்சம் மெனக்கெட்டு அதை ஊறுகாயாகவோ, ஜாமாகவோ.. மாற்றினால் நஷ்டம் வருவதற்க்கு வாய்ப்பே இல்லை.

கிலோவுக்கு 30 ரூபாய்

உதாரணமாக, ஒரு கிலோ தக்காளியில் சில பொருட்களை சேர்த்து ஊறுகாய் தயாரித்தால், 750 கிராம் ஊறுகாய் கிடைக்கும். இன்றைக்குச் சந்தையில் 250 கிராம் தக்காளி ஊறுகாய் 22 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரைக்கும் விற்பனையாகிறது. குறைந்தபட்சம் 20 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் , 750 கிராம் ஊறுகாய்க்கு 60 ரூபாய் கிடைக்கும். இதற்கான தயாரிப்புச் செலவுக்காக 30 ரூபாயைக் கழித்தாலும், மீதி 30 ரூபாய் இருக்கும். பெரிய நிறுவனங்களோட தொடர்பு வைத்துக் கொண்டால், தொடர்ந்து விற்பனை வாய்ப்பு கிடைக்கும். கிலோ 3 ரூபாய்க்கு தக்காளி விற்கிறதே என்று கீழே கொட்டாமல்.. கொஞ்சம் யோசித்தால் ஒரு கிலோ தக்காளிக்கு 30 ரூபாய் கிடைக்கும்.

மதிப்புக்கூட்டல் தொழிலுக்கான கடனுதவிகள் பற்றி விளக்கமாக விவசாயிகளுக்கு எடுத்துச் சொன்னால் மாவட்ட வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவின் வேளாண் அலுவலர் தாம்சன், “தக்காளி மட்டுமின்றி மா, பப்பாளி, கொய்யா, பச்சைமிளகாய் என அனைத்துப் பயிர்களமே ஆண்டு முழுக்க மாறி மாறி இந்த மாவட்டத்தில் விளைவிக்கப்படுகின்றன. அந்தந்தப் பருவத்திற்க்கு ஏற்றபடி அவற்றையெல்லாம் மதிப்புக்கூட்டி, நல்ல லாபம் பார்க்கலாம்.

நாம் மதிப்புக்கூட்டும் பொருட்களை விற்பனை செய்வதற்காக கவலைப்படத் தேவையில்லை. பெரிய வணிக நிறுவனங்கள், தாங்கள் விரும்பும் தரத்துடன் தயாரித்துக் கொடுக்கப்படும் ஜாம், சாஸ் உள்ளிட்ட பொருட்களுக்கு நல்ல விலை கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அந்த நிறுவனங்களில் விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவை விவசாயிகள் தயக்கமின்றி அணுகலாம்.

தொடர்புக்கு : வேளாண் அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி, தொலைபேசி : 04342-245860

வேளாண் வணிகம் மற்றும் விற்பனைப் பிரிவு அலுவலர் அலைபேசி : 94435 -63977.

ஆதாரம்: பசுமை விகடன் வெளியீடு 10.07.11 www.vikatan.com